

இலண்டன் தமிழ் நிலையம் - திருக்குறள் போட்டி 2021

எ பிரிவு

எ பிரிவு	ஆண்டு 10, ஆண்டு 11	Year10 / Year11
----------	--------------------	-----------------

மூன்று கேள்விகளுக்கும் விடை கூற வேண்டும். அத்துடன் ஏதேனும் இரு குறள்களுக்குப் பொருள் கூற வேண்டும்.

1. திருக்குறளில் எத்தனை குறட்பாக்கள் உண்டு?
ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்கள் (1330 குறட்பாக்கள்)
2. திருக்குறளின் முப்பால்கள் எவை?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
3. பாரதியார் வள்ளுவரை எவ்வாறு சிறப்பித்துப் பாடியுள்ளார்?
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

அழிவதாஉம் ஆவதாஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல் (குறள் 461)

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க. Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471)

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள் 645)

தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக. Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியஆம்

சொல்லிய வண்ணம் செயல் (குறள் 664)

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

பகைஅகத்துச் சாவார் எளியர்; அரியர்

அவையகத்து அஞ்சாதவர் (குறள் 723)

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர். Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்

செல்வரும் சேர்வதுநாடு (குறள் 731)

செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின் (குறள் 969)

உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.